

Ts9T

தென்காசி மாவட்டப் பொதுத் தேர்வுகள்  
அரையாண்டுப் பொதுத் தேர்வு - டிசம்பர் 2022



### வகுப்பு 9

காலம்: 3.00 மணி

தமிழ்

மதிப்பெண்கள்: 100

- குறிப்பு: i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.  
ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - I (மதிப்பெண்கள் : 15)

உரிய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் எழுதுக:

15×1=15

- 1) தமிழ்விடுதலாது ..... என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.  
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை  
இ) சிற்றிலக்கியம் ஈ) தனிபாடல்
  - 2) நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?  
அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலரி
  - 3) "மிசை" என்பதன் எதிர்ச்சொல் என்ன?  
அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) வசை
  - 4) மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?  
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
  - 5) 'விசனம்' - சொல் தரும் பொருள் .....  
அ) வேதனை ஆ) மகிழ்ச்சி இ) ஏக்கம் ஈ) கவலை
  - 6) தீரா இடும்பை தருவது எது?  
அ) ஆராயாமை, ஐயப்படுதல் ஆ) குணம், குற்றம்  
இ) பெருமை, சிறுமை ஈ) நாடாமை, பேணாமை
  - 7) நாடு, வீடு - எவ்வகைக் குற்றியலுகரம்?  
அ) வன்தொடர்க் குற்றியலுகரம் ஆ) மென்தொடர்க் குற்றியலுகரம்  
இ) இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஈ) உயிர்தொடர்க் குற்றியலுகரம்
  - 8) அ) சிறுபஞ்சமூலம் - 1. காப்பிய இலக்கியம்  
ஆ) குடும்ப விளக்கு - 2. சங்க இலக்கியம்  
இ) சீவக சிந்தாமணி - 3. அற இலக்கியம்  
ஈ) குறுந்தொகை - 4. தற்கால இலக்கியம்  
அ) அ-3, ஆ-4, இ-1, ஈ-2 ஆ) அ-2, ஆ-3, இ-1, ஈ-4  
இ) அ-3, ஆ-1, இ-4, ஈ-2 ஈ) அ-4, ஆ-1, இ-2, ஈ-3
  - 9) திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை .....  
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்  
இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
  - 10) இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக.  
அ) உருவகத்தொடர், வினைத்தொகை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை  
இ) வினைத்தொகை, பண்புத்தொகை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
  - 11) இந்திய தேசிய இராணுவம் ..... தலைமையில் ..... உருவாக்கினர்.  
அ) சுபாஸ் சந்திரபோஸ், இந்தியர் ஆ) சுபாஸ்சந்திரபோஸ், ஜப்பானியர்  
இ) மோகன்சிங், ஜப்பானியர் ஈ) மோகன்சிங், இந்தியர்
- பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.  
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்  
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  
உண்டி முதற்றே உணவின் பண்டம்  
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே  
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு  
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே.

Ts9T

2

- 12) இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?  
 அ) பெரியபுராணம் ஆ) மணிமேகலை  
 இ) புறநானூறு ஈ) சிலப்பதிகாரம்
- 13) இப்பாடலின் ஆசிரியர் யார்?  
 அ) சேக்கிழார் ஆ) குடபுலவியனார்  
 இ) சீத்தலைச்சாத்தனார் ஈ) இளங்கோவடிகள்
- 14) இலக்கணக்குறிப்பு தருக - நீரும் நிலமும்  
 அ) பண்புத்தொகை ஆ) எண்ணும்மை  
 இ) வினைத்தொகை ஈ) உம்மைத்தொகை
- 15) உண்டி - என்பதன் பொருள் யாது?  
 அ) உணவு ஆ) நீர் இ) உடம்பு ஈ) உயிர்

பகுதி - II (மதிப்பெண்கள் : 18)

பிரிவு - 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

4x2=8

(21) ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)

- 16) விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க:  
 அ) சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் பிசிராந்தையார் நாடகம்.  
 ஆ) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விக்ரம் சாராபாய்.
- 17) உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- 18) சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
- 19) கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.
- 20) கருக்கொடை பச்சைப்பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
- 21) 'உடைத்து' என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

5x2=10

- 22) வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.
- 23) சந்திப்பிழைகளை நீக்கி எழுதுக:  
 வாரம் தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை தமிழர்கள் மரபாகவே வைத்திருக்கின்றனர்.
- 24) தொடர் தரும் பொருளைக் கூறுக:  
 கடைப்பிடி - கடைபிடி
- 25) கலைச்சொற்கள் தருக:  
 அ) Lexicon ஆ) Cultural symbol
- 26) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக:  
 அ) நகமும் சதையும்  
 ஆ) கண்ணும் கருத்தும்
- 27) தமிழ் எண்களில் எழுதுக:  
 அ) அரையாண்டுத் தேர்வில் நீங்கள் பெற விரும்பும் மொத்த மதிப்பெண் .....  
 ஆ) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை .....
- 28) 'சேர்ப்பார்' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி - III (மதிப்பெண்கள் : 18)

பிரிவு - 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

2x3=6

- 29) ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
- 30) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

Ts9T

3

31) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:

மேலை நாடுகளில் குறிப்பாகத் தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொண்டு அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துகிறது.

அ) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது?

ஆ) யார் வீரனாகக் கருதப்படுவான்?

இ) வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது எது?

பிரிவு - 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

2×3=6

34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32) காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

33) ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

34) அடிபிறழாமல் எழுதுக:

“ஒன்றறி வதுவே” எனத் தொடங்கும் தொல்காப்பியப் பாடல்.

(அல்லது)

“அள்ளல்” எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடல்.

பிரிவு - 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

2×3=6

35) வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

36) தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37) பண்பாகு பெயர், தொழிலாகு பெயர் விளக்குக.

பகுதி - IV (மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

5×5=25


38) அ) 'தூது அனுப்பத் தமிழே சிறந்தது' - தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக. (அல்லது)

ஆ) குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

39) அ) உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின், “கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக. (அல்லது)

ஆ) உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிக்களைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:



Ts9T

41) விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க:

புத்தகம் படிப்போம்! புதியன அறிவோம்!

**புத்தகத் திருவிழா**

நாள் - செப்டம்பர் 19 முதல் 28 வரை  
இடம் - சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.  
நேரம் - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  
(முதல் நாள் காலை 6 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்)  
(நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்)  
அனைவரும் வாரீர்! அறிவுத்திறம் பெறுவீர்!

42) அ) நான் பாராட்டு பெற்ற குழல்கள்

கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது .....

கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது .....

1. 2. 3. 4. 5.

(அல்லது)

ஆ) மொழிபெயர்க்க:

1. Strengthen the body.
2. Love your food.
3. Thinking is great.
4. Walk like a bull.
5. Union is strength.
6. Practice what you have learnt.

(-Puthiya Athichoti by Bharathiyar)

பகுதி - V (மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க:

3x8=24

43) அ) அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

ஆ) தமிழ்நாட்டுச் சிறப்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

44) அ) 'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

(அல்லது)

ஆ) நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

45) அ) பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

(அல்லது)

ஆ) 'எனது பயணம்' என்னும் தலைப்பில் உங்களின் அனுபவங்களை வருணித்து எழுதுக.

Kindly send me your questions and answerkeys to us : Padasalai.net@gmail.com